## BUSTIMB-MORNING STAR.

PERLISHED AT MANERY, CERY! Righteonsness exalteth a Nation: but Sin is a Reproach to ann People.

PRICE-TWO SHILLINGS A YEAR PAYABLE IN ADVANCE.

மென் புத்தகம், சஞ்சிகை மி.] துஅறுகுகு ம் இல. கைட்கோசி மீ. உசு டி. வியாழக்கிழமை.—Thursday, May 26, 1853. [Vol. XIII. No. 10.

[Safe to do Right ]

. இதாமாதாவுக்குக் கீழ்ப்படிகிறதிலும் தேவனுக் குக் இழ்ப்படிகிறதவசியம்.

பத்துவயதுள்ள ஒரு சிறுபையன் ஒருநாள் சனி க்கிழமை சாயந்தாம் ஒரு அறையிலே முழந்தாட் படியிட்டுக்கோண்டி ருந்தான். அவன், முழாதாளி படி மட்டு இசோலை ஒருதான். அவண் சூழாதான். கின்று வாசிக்சிறதாக ஒரு வேதபுத்தகம் அவனுக் தமுன்னே லிரிந்தக்டக்கது. ஆஞிலும் அவன் அ தை வாசிக்கலில்வல். அவன் தன் கண்கவள் மு டிக்கோண்டு செபம்பண்ணப் பார்க்சிறதுபோலே தேரிந்தது. ஆணுலம் அவன் சமாதானங்கிடை யாமல் அதற்காக அவன் மெத்தப் பிரயாசப்படுகிற தாக அவனுடைய முகத்திலே தோர்ற்றற்ற. அவ ்கைண்ணிலிருந்து அடிக்கோருக்கால் கண்ணீர் புறப்பட்டு அவன் கல்னத்திற் பாய்ந்துகோண்டிரு ந்தது. சரியான காரியத்தை எப்படிச் செய்யலா மென்று தன்மனதிலே மட்டுப்பட்டுக்கொண்டிருக்

இப்படியிருக்கையில் அவனிருந்த அறையிற் கத ing fine இப்படியருக்கையல் அவனருந்த அவந்பும் மத் அளிய வு திறபட்டது. மனதிலே மேத்த வியாதலமென் ற முகத்திலே தெரிக்க ஒரு பொடிச்சி பேசாமல் உள்ளேபோய் அவனுக்குப் பக்கத்திலே முழக்தாட் படியிட்டு அவன் கழத்தைத் தழவிக்கொண்டு இவ் விதமாய்க் கொஞ்சகேமாக இரண்டுபேரும் முழந் re Jak தாழிலே ரின்று பிற்பாடு எழும்பி அந்த அறையிலே கைகோத்துக்கொண்டிருந்த பொழுது, பொடிச்சி சொன்னது; தம்பி, நீ செய்யவேண்டுவ தின்னதே ன்று தீர்மானம் பண்ணிக்கொண்டாயோவென்று அதற்குப் பொடியன், இன்னமில்லை, டானறி பவிரும்புகிற முகவுசைவாக்கியத்தை நான் இன்னு ம் கண்டுபிடிக்கவில்லை. அதெங்கேயென்று என க்கு ஆருஞ்சொல்லித் தந்ததுண்டாளுல் மெத்தப் பி ரியம். தாயார் உயிரோடேயிருந்தால் அவள் முன் னே எனக்குச்சோல்லித்தந்த பிசாரமாக நான் செய்யவேண்டுவதை எனக்குச் சொல்லுவாள். ஆ ஞல், தம்பி, தாயார் இங்கேயிருக்கச் சம்பவித்து. ல், கீ பிதாவுக்குக் கீழ்ப்படியாதையென்று அவள் சொல்லுகிறது மேத்தப் பிரயாசமாயிருக்கும். மா தா இறந்ததின்பின், பிதாவைப் பிரியப்படுத்திக்கொ ன்னுகிறது அரமையான காரியம். தங்கச்சி, இப் போ பார், உன் பிதாவையும் மாதாவையும் சணப் ப ண்ணுங்களேன்ற கட்டவை இங்கேயிருக்குது. சக லத்திலும் பிதாமாதாவுக்குக் கீழ்ப்படிய வேண்டு மென்ற கருத்தல்லவோ என்றுன். அடாததைப் பிதாமாதாச் செய்யச்சொல்லிச் சொ குறைம் அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டுமென் றதோ அதினுடைய கருத்து என்றுள். அதற்குப் போடியன், நான் அப்படி நிணக்கவில்வல். இங் கேபார், மனிதனிலுங் கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டுமென்று தீர்க்கமாய்ச் சொல்லுகுது. கட வுள் ஒன்றைச் செய்யக் கட்டவள பண்ணும்பொ ழத, மனிதன் வேடுருன்றைச் செய்யச்சொன்ன ல், நாம் மணிதனிலும் கடவுளுக்கே கீழ்ப்படியவே கை, பாம் மன் தன் துமை கட்புந்திக்கு கழப்படியிக்கின் நத்த ஆணுழம், என்பிதாலின் கட்டவையை மீறி ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கடத்திற்குப் போவ தோ அல்லது போகாமல் அவரடைய கட்ட காயின்படி செய்வதோ எது என்னுடைய கட்டை யென்று அறிந்து கொள்ளுகிறது ஒரு காரியந் தான் என் மனதைக் குழப்புகுது. நீ செபம்பண் ணவும் வேதாகமத்தை வாசிக்கவும் வேண்டாமே ன்று அவர் கட்டவாபண்ணிஞல், நான் எள்ளள வேனுஞ் சந்தேகப்படத்தேவையில்லை. ஏனெ ன்றுல், செய்யவேண்டியதென்னவென்று எனக்க

# PfF

GERU

கீ ஒருக்காலம் மறுபடியும் ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடத்தக்குப் போகவேண்டாமென்ற பிதா உனக்குக் கட்டாயமாய்ச் சொன்னுாவென்ற போடிக்சி கேட்க, அதற்குப் பொடியன் அவர் அக் தக் கருத்தப்படச்சொன்னுர். எப்படியெனில், ஞா மிற்றுக்கிழமை காலமே ஒன்பதமணியிற்பிறது, புற்றுக்கும்மை காலமே ஒவ்பதுகையை நடிந்தத் உள்ளை எனக்குத் தேவையிருக்கும்பொழுத் கீ இனிமேற்போகச் சம்பவித்தால் கீ பொறுக்கமாட் டாதளவு அடிப்பேனென்றூர். அவர்சன் உன்வனப் பள்ளிக்கடத்துக்குப் போக

விடாமல் மறிக்கிறுமென்று நிணைக்கிறுமென்று பொ டிச்சி கேட்க, அதற்குப் பொடியன், காமணமென் னவேன்று எனக்குத் தேரிந்தாலும் அதை நால் உனக்கு இந்தளவுஞ் சொல்லவில்லை. ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம் பராபரிக்கிறவர் என் பி , இஎன் கட்டவாயைக் கடந்தவூட்டாய். உன்னூ தாவுடைய கெட்டபழக்கங்களில் ஒன்றையெடு த்து அவருக்குச்சொல்லி அவரை அகை விட்டுவி டும்படி பண்ணிக்கோள்ளப் பிரயாசப்படடதின லே அவரிலே என் பிதாவுக்குப் பிரியமில்லலை. நா ன் பள்ளிக்கூடத்துக்குப் போகமுன்னமே, சனிக் கிழமை எவ்வளவு பஞ்சிப்பட்டு என்னத்தைத் தானுழுங்காய்ச் செய்தவைத்துப்போனுலம் அது காரியமல்ல. நான் மற்றநாள் பள்ளிக்கூடத்துக்கு ப்போனதின் பிற்பாடு என்வனப் பற்றிச் சிறிதுகாரி யம் அவருக்குத் தேவையிருக்கில் அதற்காக அவ மென்வன ஆக்கிவன பண்ணுவாமென்றுன்.

அதற்குப் பொடிச்சி அழுதுகொண்டு சொன்னத பின்வன என்னசெய்வாய் ! பிதாவோ உன்வைக் கடுமையாய் அடிக்கிருரே என்ருள். அதற்குப் பொ டியன், எப்படியானவுள் சரியேன்ற காண்கிற தைச் செய்யும்படிக்குக் கடவுளெனக்கு ஒத்தா சை செய்வார். என்னதான் வந்தாலும் அது பெ ரியகாரியமல்ல, சிறிஸ்தவினிமித்தம் அனேகங் கொடிய தன்பப்படுத்தலுண்டாகி அனேகர் இரத் தச் சாட்சியாய் மரித்தவேவள அந்த" உபாதிரைப் பொறுமையுடனே சகிக்கிறதற்குக் கடவுள் பேல வனக் கொடுப்பாரேயாகில், நான் இந்த அற்பன் அ டிக்காகப் பின்வாங்கிப் போவேறேவென்று சொ ல்லிப் போடிச்சியைப் பார்த்துச் சற்றே வேளியி லேபோ, நான் செய்கிறதின்னதென்ற தீர்மானம் பண்ணினபின் உன்வனக் சுப்பிடுவேனென்றுன். அப்பொழுது அவன் வேதாகமத்தை வைத்துக்கொ ண்டு தன் கடவுளுடனே தனியேயிருக்க அவள் போய் அடுப்sqaளயிலே இருந்தாள்.

போய் அடுப்வுகள்யில் இதந்தாள். இப்படி teavela. ஒருமணித்தியாலத்துக்குள்ளே அ வள் தா, P. Joseph, அவாய்க் கூப்பிடுகிற சத்தத்தை க்தே color address, நூகிருந்த அறைக்குள்ளே ஒழு பாயா rotal abstracte society தூ. அவன் சமாதானமுத் The following persons addressed இதைக் கண்டாள். அத்தோம் அவன் அவ்வை முத்தமிட்டுச் சொன்ன

தங்கச்சி, நான் செய்யப்போகிற தின்னதென்று தீர்மானித்த காரியஞ் சரியென்று நம்புகிறேன். எப் படியெனில் நான் நாவைக்காலமே மெத்த வெள் ளேன எழும்பி ஞாயிற்றுக்கிழமையிலே செய்யத் ததமானதேதுவோ அதேல்லாவற்றையுஞ் சேய்து வைத்துப்போட்டு வருகிறது வரட்டுமேன்று கத்தா வில் நம்பிக்கோண்டு ஒன்பதுமணிபோல ஞாயி ற்றுக்கிழமைப் பள்ளிக்கூடத்துக்குப் போவேனென் றுன். அவன் இப்படிச் சொல்லப் பொடிச்சி ந® ங்கி வேளிறிப்போளுள்.

அப்பொழுது போடியன்சொன்னது, நான் உன க்கொருகாரியத்தை முன்னுருக்காலுஞ் சொல்ல வில்லை. அப்படிச் சொன்னேனேயா*ளுல் அத* தற்புகழ்ச்சிகோள்ளுகிறதாய் முடியுமேன்று விட்டு ப்போட்டேன். அதென்னவெனில், பள்ளிக்குட த்தில் எஸ்செல்வாக்கு ஈன்மையாயிருக்கிறதிலை, அனேகம் பிள்வாகள் பள்ளிக்குடத்துக்கு வருகி நதற்கு ஏதுவாயிருக்ததேன்றும், நான் ரிதார்த்தமா கவும் ஒழுங்காகவும் வருகிறதினுலே மற்றவர்களு ம் அப்படி வருகிறதற்குக் காரணமாயிற்றென்றும், என் உவாத்தியார் எனக்குப் பலமுறையுஞ் சொல் லியிருக்கிறுர். இப்பொழுத நான் போகாமல் விட் கேவிட்டேனேயானுல், என் பிதா மறித்தக்கொண் டாரென்று உபாத்தியாருக்குச் சொல்ல எனக்கு ம னம்வமாது. நான் போகாமலிருக்கிறது பள்ளிக்கூ டத்தக்கொரு துன்மாதிரியைக் காட்டுகிறதாய் மு அல்லாமலும், என் பிதா என்னை மறிக்கிற தை அநிதம்- போகவேண்()மென்று நான்பண்ணி ன தீர்மானத் சரியென்றதாக எதுவோ இங்கே சோல்லுகுதென்று தன் நெத்சிலே கையை வை த்துக்கொண்டு சொன்னன்.

மற்றாளன் காலமே வெளிச்சப்பட முன்னம் பொடியனேழம்பி மாடுகளைப்பற்றித் தான் செய்ய வேண்டிய அவசரமான பணிவிடைகள் எவ்லா வற்றையும் முடித்த ஒன்பது மணிபோல வேதாக மத்தையும் எடுத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ப் பள்ளிக்கூடத்துக்குப் போய்விட்டான். அவனு டைய பிதா வழமைபோல ஞாயிற்றுக்கிழமைதோ

றும் நோஞ்செல்ல எழும்புவார். பொடியன் கோவிலிலிருந்து வீட்டுக்தப் போன போது, பிதா அவணக் கதவுக்குக்கிட்டக்கண்டு அ திகமாய்க் கோபித்துச் சொன்னதேன்னவெனில்,

டைய அறைக்குள்ளோ போவென்றுசொல்ல, அ வென் அப்படியே போதம்போது தன்தங்கச்சியுடை ய துக்கமான முகத்தைக் கோஞ்சிக்கொண்டு அ றைக்குள்ளேபோய், முழந்தாட்படியிட்டுக் குணக்க வரும் ஆக்கினையைச் சகிந்தக்கொள்ளத்தக்க பெலவணக் கொடுக்கும்படிக்குக் கடவுவளப் பார்த் தச் செபம்பண்ணினுள். உடனே தகப்பன் தடி யைக்கோண்டுவந்து பொடியனுடைய சட்டை யைக் கழற்றுவித்து, அவனுடைய கையை நன்மு ய்ப் பிடித்துக்கொண்டு அடிக்தம்படி சவுக்கை வீ சுணையில், பொடியன் தகப்படின் ஏறிட்டுப்பார்த் துப் பிதாவேயென்றுன். விசுக்கின சவுக்கு அப்ப டியே ஈின்றது. பிதாவேயேன்று அபயமிட்டுப் பா ர்த்தபார்வை அவனுடைய மாதாவின் பார்வை யைப்போலிருந்தது. பொடியன்சொன்னதுபிதாவே மாதா இப்போடிதை எங்கவன உற்றுப் பார்க்கிறன் அவள் எனக்குச் சொன்னதை விட்டு கான் வித்தி யாசமாய்ச் செய்சிறேனென்று நிவைக்கிறீராவே ன்க, அடிக்கச் சவுக்கை உயர்க்கின கை சோர்க் துபோய்விட்டது.

பிதாவே, நான் இன்றைக்குச் செய்கிறதேல்லா ஞ் சரியாயிருக்கும்படி திரும்பத் திரும்பக் கடவுளை ப்பார்த்தப் பிரார்த்தவனபண்ணி என்ணைப்பற்றி உமக்கொன்றுர் தேள்வைவராகபுமக்க நான் எல் லாவற்றையுஞ் செய்தபோகப் பிரயாசப்பட்டேன். நாயிற்றக்கிழமைப் பள்ளிக்கடத்தக்குப் போகிர து என்னுடைய கடமைதாகனேன்று நான் நிவன க்கிறேன். பிதாவே, தண்டவனைய நான் என்னி மித்தம் பெரியகாரியமென்று நிவனக்கவில்லை. ஆணைல் தங்கச்சி விதனமடைந்து துண்பப்படுகிறத் னுலே அது எனக்கு மெத்த வியாதலமாயிரு<del>க்கு</del>த நான் உமக்தக் கீழ்ப்படிவேன். முதன்முதல் கூடு மாஞல் கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டியதென் முன். அடிக்கும்படிக்குச் சவுக்கொடுத்த மணிதன் அறையிலே இருந்து விம்மி அழுதுகொண்டு போடி யவனப்பார்த்து, மகனே, உன் போல்லாத பிதாவா கிய எனக்காக மன்றுடமாட்டாயு? என்றுன்.

இவ்விதமாய் நடந்த இந்த ஞாயிற்றக்கிழமையி லே பிதாவும் பிள்ளயுஞ் செபக்கூட்டம் வைக்கி றபோது, பிள்வையுடைய சகோதரியுஞ் சேர்ந்து முழந்தாட்படியிட்டுக் கண்ணீர்விட்டு அந்தப் பின் வை தன் கடமையைச் செய்கிறதற்குக் கடவுள் வ பெலவனக் கொடுத்ததற்காக அவருக்கு ஸ்கோக்கி ாஞ் செலுத்தினூர்கள். இதேவ்வளவு ஆச்சரியமா என மாறுதல். இதோ அந்தப் பிள்வனக்கிருந்த அள வில்லாத துக்கத் சர்தோஷமாக முடிர்த்து.

[Thoughts and Meditations by a Sivite, No. 1.] தாரகாபதியவர்களுக்கு வர்தனம்.

ஐயாவே, நீர் தமைசெய்த பின்வரும் இலம்பக ங்களை ஒவ்வோன்றுக உங்கள் நாரகாபத்திரத்தி னேரோர் கோணத்திற் பதிப்பித்துப் பிரசித்தப்படுக் தக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

பின்வருங் காரியங்களை எழ்தினவர் இங்கிலீசு உவாத்திமாரிடத்திலாவது, இங்கிலீசுக் தருமாரிடத் திலாவது படித்தத் தேறுதவர். சமய கிலைப்படி சைவசமயத்தவர்களாகிய உங்களுக்குச் சகோதச ஞகிய சைவன். ஆகையால் இவர் எண்ணுகிற எண்ணக் கருத்தை அறிவாளிகளாகிய கீங்கள் சக லமும் தேசவழக்கப்படியும் முன்னேர் வழிபாட்டி ன்படியும் நடக்கவேண்டுமென்கிற முடத்துவமான தீர்மானத்தைத் தன்னி உங்கள் புத்திக்தம் மணுக்

திரமானத்தைத் தள்ள உங்கள புத்துக்கும் மண்க சாட்சிக்கும் தக்கதோ துடித்தோ என்று சற்றே உ ற்றுப்பார்க்க மன்றுடிக்கேட்சிறேம். இவைகளை அவர் எழுத்துணர்ந்தது உங்கள் சம யரிவைமைத் தூஷணிக்கும்படியல்ல. தேசத்தில் உண்டர்யிருக்கிற அசிர்த்தியங்களைத் தடுக்கவும்,சு சிர்த்தியங்களை இஸ்தாபிக்கவும் வேண்டுமென்கிற அவாலிஞலே தொடங்கிஞபென்பதை அறிக. க இலம்பகம்.

பாத்தைத் தியானிக்கும். பாத்தைத் தியானிக்கும் விதம். கடவுள் சகல் பூதிரங்களையும் பௌதிகமாசிய, அசாத யோனிபேது ஆக்குமாக்களையும் இயல்பா கவே சிருட்டித்துக் காத்த அழித்தவருகிருமென்றும் எங்கும் நிரத்சன்புரிய ஓரிடத்தில் இலேசும் ஓரிட த்திலே கனமுமில் ஹாமற் சமறைப்ச் சருவலோகக் களிலேயும் லியாபித்த இருக்கிருரென்றும் அவர் ஒ கூரலத்திலே மறதியும் ஒருகாலத்திலே ரிணப்

பும் இல்லாதவாம். உருபம் என்றுவது அருபம் என் றுவது சொல்லக்கூடாதவகும், ஈமது அறிலின்க ண்ணுக்குச் தக்குமமாய்த் தெரியப்படுகிறதேயன்றி ஊனக்கண்களிரைலே எந்தக்காலங்களிலும், எந் த இடங்களிலும் எவருங் காணக்கூடாதவருமாயிரு க்கிறுமேன்றும், அவர் நம்மைச் சொற்ப அறிவுள்ள படைப்புகளுள் மேம்பட்டி படைப்பாக உண்டா க்கி நல்ல அறிவுகளைத் தந்து இரட்சிக்கிறுரென்று ம், நன்மைகளைச் செய்யவும்; தீமைகளை விலக் கவும் வேண்டுமென்கிற கட்டவள்களை அருள்பெ ற்ற தூர்னவான்கள் முலமாக எங்களுக்குத் தர்த்கு ளிரைசென்றும், நாமோ கன்மைகளை விட்டுக் ச மைகளையேசெய்து வருகிரேமேன்றும், நாம் இனி ப் பாவங்களைச் செய்யாமல் தேவன் ஈமது பாவங் கவா ரிவிர்த்திபண்ணி இனிமேற் பாவஞ்செய்யா தபடி கிகுபைபண்ணவேணுமென்றும் அறிந்து அ வரைப் பற்றிக்கொண்டு இரக்கர் தயை முதலிய ச ற்தணமுள்ளவர்களாய்த் தன்னுயிர்போலப் பிறந யிர்க்கிரங்கி எங்கள் பஞ்சபலன்களைப் பஞ்சலிட யங்களிற் செல்லவிடாமல் அடக்கி மனதைத் தி ருப்பிக் கடவுகள் வணங்குவதே மெய்த்தானம்.

அதுவன்றிச் சர்ரத்தை வருத்தவதி இலும், காணிக்கை கொடுப்பதினுலும், தீர்த்தமாடுவதினுல், தரதை கருமங்களினுல், தாணி கருமங்களினுலும், சாணிக்கரும் பேறுவோமென்று எண்ணுவதே அஞ்ஞானம். அதினுல் ஒரு நன்மையும் வாருக. எனேனில் அவர் பச்தாகம் அற்றவரும், உடை, உறக்கம் முதலியவற்றிற்குத் தேவையற்றவருமாயிருக்க, நாங்கள் அவருக்கு அவைகளை நம கின்ணுவதே பாவம். அவர் அவைகளை நம கிகுத் தந்த நம்மைக் காத்த நடத்திவருகிருமண்குற்றத் தந்த நம்மைக் காத்த நடத்திவருகிரும் கிற அறிவோடே அவரை சேசித்த அவரை வந்தித்த அவருடைய சிரட்டிகளுக்கு உதவிசேய்து வருவதே புண்ணியம், இதவே என்கருத்து.

தெளிதல்.

இவர் எடுத்துக்காட்டின் போதகங்களினுலே ச குவலோக சிருட்டிகர் பிரமாவல்ல. அனுதி சுயம் புவாயூருக்கிற சருவ வல்லதேவனே சிருட்டி கத்தா வேன்றும், அவைகவைக் காக்கிறவர் எிஷ்டிணுவ வ்ல மேற்குறித்த தேவனே காக்கிறவர் என்றும், அவர்களைச் சங்கரிக்கிறவர் என்றும், அவர் ஒர் ஆ த தேவனே சங்கரிக்கிறவர் என்றும், அவர் ஒர் ஆ வயத்தில் மாத்திரம் வாசம்பண்ணுமல் சருவ இட ங்களிலும் வியாப்பாய் இருக்கிற சென்றும், அவரை ச் சிந்திக்கிறது மனத்தியானத்தினைன்றி பிரத்தி யட்சுக் காட்சியினுற் சிருதிக்கக் கடாடுதன்றும் யாதோகு விக்கிருகள் அவருக்கும் பாவலனாயாக மாட்டாடுகன்றும், ஆத்துமாக்கள் பாவக்கறைபற் றினதேன்றும், தீர்த்தம், முர்த்திதலங்களும், ஒமா திகிரியாசாமங்களும், பிராயச்சித்தமாகாதெக்கும், ஒமா திகிரியாசாமங்களும், பிராயச்சித்தமாகாதெக்கும் அவர், லிரதம் முதலிய சரிவகுத்தங்கள் ஆத்தமா வைக் சுத்தமாக்கமாட்டாதென்றும், பலி காணி க்கைகள் அவருக்குப் பிரிதியல்ல, தண்ணுமிர்போ லப் பிறவுமிருக்கிரங்கல் முதலிய சண்மார்க்கங்க ளே அவருக்குப் பிரிதியாயிருக்கிறதேன்றும், ாம், எமாருக்கமாய் கடக்கும்பொருட்டு ஒரு வேதத்தைக் கோடுத்திருக்கிறுமேன்றும் அறிகிரும்.

## உதயதாரகை.

தகோடுகை இல். வைகாசி மீ<sup>ன</sup>. உக டை.

[The Micronesian Mission.]

மைக்குளுக்சத்திவில் மிசியோன் சங்கதி.

பிரசிட்ட தைமாதம் இருபத்தேழாக்கிகதி பிரசித் தம்பண்ணப்பட்ட உதயதாரணுக இரண்டாஞ் சஞ் சிகையில், இந்த மிசியோணப்பற்றியும், மிசியோ ன் ஸ்தாபிக்கப்படுக் தீவுகள் டின்னின்னவென்று ம், சனங்களுடைய உழை நடை பாவகன நிறங் தணம் எப்படிப்பட்டதேன்றாக் காட்டினதமன்றி, இந்த மைக்கிருக்சத்திவிலே மிசியோண இஸ் தாபிக்சிறதற்குக் கணம்போருக்கிய சினே ஐயகும், தியூலிக் ஐபரும், இஸ்தேக்கில் ஐயகும் அவர்கள் சமு சாமும், ஊர்ப்பிறந்த உவரத்தியார் இருவதும் அவ ர்கள் சமுசாமும், போனவருடத்தி ஆடிமாதம் பதிணக்தாக்திகதி கோன்றாலுவென்ற பட்டணத் திலிருக்கு கப்பலேறிப்போ அர்களேன்றும் அறிவி த்தோம். அவர்கள் அவ்விடத்திலேபோய்ச் சேர்க் தபோழுத சணங்கள் அவர்களுக்கினையையும் அவர்கள்களைய் கையையும், தடிசெனங்களின் கிலைபரத்தையு ம், வியாபாரத்தையும், அவர்களுக்கிருக்கிர் விரம்பக்கை களையும், குருமாரிவர்க்கு அகர்களுக்குக்கிர் விரம்படிக்காய் அவர்களுக்கிருக்கிர் விரம்படிக்காய் தையும்பற்றி, அமேரிக்காவிலிருந்த இச்சேலவு எங் களிடம்வந்த புதினப்பத்திரிகையிலிருந்து சிறிதுவி சேடங்களைச் சுருக்கமாய் இச்சஞ்சிகையிற் பிரசு சஞ் செய்கிரேம்.

முன்னேசொன்பைடி குநமார் ஆடிமாதம் பதி வனந்தாந்திகதி புறப்பட்டு இருபத்தோரு நாவாக்கு ள்ளே ஏறக்குறைய இரண்டாயிரங்கட்டை தூரம் வந்து ஆவணிமாதம் ஐந்தாந்திகதியிலன்று, கிங் கிஸ்மில் என்ற கட்டத்தீவுகளிலோன்றுகிய தாரி க்கேரி என்ற கீவிலேவந்து சேர்ந்தார்கள். அவ்வி டத்தில் ஏறக்குறைய உது சனமளவுக்கு இருக்கி ந்தமன்றி, பிரதேசத்தவர்களுள் சிறிதுபேருண்டு. அவர்களில் மெஸ்தர் இருன்டோல் என்ற பேரை யுள்ள இங்கிலீசுகாரணுருவர் தேங்காயெண்ணே ய லியாபாரத்துக்கு வாங்கியேற்றும் முகாந்திரமாய் அவ்விடத்தில் ஏற்பட்டிருக்கிறர். அத்தீவாருடை ய பாகை அவருக்கு விளங்கியிருப்பதினுல், அவ்வி டத்திற் போய்ச்சேர்ந்த தருமாகுடைய பேச்சை அ வர்கள் பாஷைப்படுத்திச் சொல்லத்தக்க சா மர்த்தியமுள்ளவராயிருந்தார். இந்த ஒரே தீவிலே இருந்து மாத்திரம் வருடமொன்றுக்கு துஉள் பீப்பா எண்ணெய்க்கு மேலே பிரதேசத்துக்கு ஏற்றப்படு கின்றது. யாழ்ப்பாணத்திலுள்ளவர்களில் அனே கம்பேருக்குப் பணமரங்களினல் அதிகம் பிரயோ சனமிருக்கிறதுபோல இக்கீவாருக்கும் பிரதானமாய் க் கென்னமரங்களே பிரயோசனத்தைக் கொடுக் கிறதாயிருக்கிறதினுல், எண்ணெய் ஊற்றுவதே சனங்களைடைய பிரகான வேலையாயிருக்கின்றது. கிங்கிஸ்மில்லேன்னுங் கூட்டத் தீவுகளில் பிர தானமான பதிவனர்து தீவுகளிலும் ஏறக்குறைய ஐம்பதினுயிரங் குடிசேனங்களுண்டு. அவர்களே வ்லாரும் ஒரே பானைக்காரராயும், ஒரேமார்க்கக் காமாயும், ஒரே பாவணியான சாதியாயுமிருக்கிற ர்கள். கனம்பொருந்திய இஸ்தேக்கிஸ்ஐயர் சொல் லுகிறதென்னவெனில், அவர்கள் அநசரிக்கும் மா ர்க்கமானது ஒரு சமயமென்று பெயர்ப்படத்தக்க தாயிருக்கவில் வல. அவர்கள் தங்கூரை மார்க்கத் தை ஆசாரம்பண்ணுகிறதமில் வை.y. ுத் தீவுக ருக்கு வடபக்கமாய் ஒருவேண் - tive and டீவுகளி லும் எங்கோோர்த்தாலும் அவர்க much under விலு மில்வை விக்கிரகமுமில்வலாரு-rive minutes.

ங்கிவருகிறது வழத்கமாயிருந்தும் இச்சேலவு அவர் களுக்குள்ளே வியாதியுண்டாகி அதிலை அனேக மாயிரத் சனங்கள் அள்ளுண்டு போனதிலை அ வர்கள் அந்த ஆவிகளுடைய கோபத்தை மாற்றுகி றதற்கான பிராயச்சித்தங்களைப்பண்ணியும் வியா தி மாறத்தினுலே அந்த ஆவியிலே அவர்கள் வை த்த கப்பிக்கை அற்றப்போயிற்று. இறந்துபோன வர்களுடைய ஆவியை மாத்திரங் கனம்பண்ணிச் சிலபல சொற்பசடங்குகளச் செய்வதினுலே அ ந்த ஆவியினுடைய தயவைப் பேற்றுக்கொள்ள லாமென்று அப்படிச் செய்தவாகிருர்கள். யாசோ ருவர் சாகும்பொழுது, பிணத்தைத்தாக்கி வீட்டுக்கு ாடுவே ஒரு பாயின்மேல் வைத்து, மாமிசர் தேக த்தைவிட்டுக் களருமட்டும் தேங்காயெண்ணெய் யினுலே உமைஞ்சி, அதன் பிற்பாடு எலும்பை எடு த்த மேலே தலாந்திலே வைப்பார்கள், அல்லத சமுத்திரத்திலே எறிந்தபோடுவார்கள். இந்த வே வாயிலே பெரும்பாலும் எல்லாரும் அழுது துக்கங் கொண்டாடி கெருப்புநாசாமல் எப்போழ்தம் எரி யப்பண்ணிக்கோண்டிருப்பார்கள். அல்லாமலும் இறந்துபோன ஆளுடைய ஆவிவர்து உறையும்படி வீட்டுக்குக் கிட்டுமானமாய் ஒரு கல்வை ரிறுத்தி அதற்கு வருடத்திற்கு இரண்டுமுறை தேங்காய்கொ ண்டுவந்த காணிக்கையாகக் கொடுப்பார்கள்.

தாரித்தேரியென்ற தீவில் இன்னும் மிசியோன்த லம் இஸ்தாபிக்கப்படலில்லை. ஆரைல் அல்லிடத் தீல் ஒன்றைச் சீக்கீரத்தில் ஸ்தாபிக்கிறதற்குத் தீ ரிமானம்பண்ணப்பட்டது. முன் சொல்லப்பட்ட சுருமார் தாரித்தேரியிலிருந்து அதற்கு வடமேற்காய் ஏறக்குறைய சுரு கட்டை தூரமாயிருக்கிற கியூசே ஐஅல்லது இஸ்தோரும்ஸ் என்ற தீவுக்குப் போ ரூர்கள். அவ்பிடத்தில் ஐந்துபேர் வெள்ளைக்கா மரிக்கிரர்கள். அவர்களில், கேக்லாண்டு என்ற வர் பிரதானமாய்க் குருமாருக்குச் சார்பாயிருக்கிருக், அவர்கள் அவ்விடத்தில் ஐந்துபேர் வெள்ளைக்கா மரிகுக்கிரர்கள். அவர்களில், கேக்லாண்டு என்ற வர் பிரதானமாய்க் குருமாருக்குச் சார்பாயிருக்கிருக், அவர்கள் அவ்விடத்திற் போய்ச் சேர்க்தவுடனே அத்தீவை ஆளுகின்ற சோட்சு என்ற இராசாவை ப் போய்க் கண்டு தரிசனம்பண்ணப்போன பொ முத, அவர்களை அவர் மரியாதையுடன் ஏற்றுக் கொண்டார். அக்கேமம் அவர்கள் இராசாவுக்கு ஒரு சிவத்தக்கம்பளியையும், இரண்டு சிவத்தச் சட் டையையும், ஒருவேதர்கம்ப் புத்தகத்தையும், ஒரு நானப்பாட்டுப் புத்தகத்தையும், சாந்தவுச்சு தீவி ன் இராசாலுகையைய் படத்தையும் இடைவருக்கு தீவி சில பொருள்களையும் உபகாரமாய்க் கொடுத்தார் கள். (இன்னும்வகும்.)

Brahminical Trick.—கற்கத்தாவிற் சுப்பிறீங் கோட்டில் ஒரு வழக்கு விசாரவணை பண்ணப்பட்ட து. எப்படியெனில், பிராமணஞேருவன் ஒருத ரைச்சாணியிடத்திற் போய்ச் சொன்னதென்ன வெனில், உம்முடைய வீட்டில் நிலத்துக்குள்ளே திரலியம் புதைத்திருக்குது, அதற்கோரு பேய் காவ லாய் நிற்குது. நான் அந்தப் பேயுடனே போர்பண் ணி அதை எடுத்தத்தருகிறேன். அது என்வனை அழி க்கப்போடாகபடக்க நீர் என்னுடைய பூணூலோ ன்றிற் பிடித்திழுத்தாக்கோள்ளுமெனாறன. அப போ பிராமீணனூக்கு எண்பத நூபா அச்சவாமா பிடித்திழத்துக்கொள்ளுமென்றுன். அப் கக் கொருக்கப்பட்டது. அவன் வீட்டுக்குள்ளே தாளவெட்டி அதறீகுள்ளே ஒருதுண்டு மாட்டிறை ச்சியை விட்டான். இப்படியே பாசாங்குபன்னணி க்கொண்டு வேறவர் அந்தமனிதி எளிடும் ரூபாஅள வுக்குப் பிராமணனுக்குக் கொடுத்துவிட்டாள். புதையல் வெளிச்கவில்லை. இந்தப் பேடி சத்தை அவளுடைய புருஷன் கண்டுபிடித்துக் கோட்டில் முறைப்பாடுபண்ணினதினல் அந்தப் பிராமணன் விளக்கத்துக்குப் பாரப்படுத்தப்பட்டான்.

Cholera.—பேதிவியாதி. இப்பொழு பிரசு சஞ் செய்துவந்த சென்னபட்டணத்துப் புதினப்பத்திர மோன்றினுல் அறியவந்த சங்கதியேன் னவெளில் இறங்குனிருந்த கப்பலேறிச் சென்னபட்டணத் திற்கு வருகிறதற்காய்வந்த ஆட்களில் அணேகருக்கு ப் பேதிலியாதி உண்டாகிச் சடுதியில் இறந்தபோக வேதுவாயிற்று. வியாதிக்காரர் கப்பலில் எந்தஇ டங்களிலுங் சிடைப்பட்டுக் கிடந்தார்கள். அவ்வி டத்திலிருந்த கப்பலாட்களில் இருவருக்குக் கால மே எட்டுமண்போலப் பேதியுண்டாகிக் கோஞ்சும் குறைய மூன்றுமணித்தியாலத்திற்குள்ளாய் மரித் துனிட்டார்கள். இந்தப் பயங்கரப்படத்தக்க் வியா தியினுல் கப்பலாட்களில் ஐந்தபேகும் மற்றுமாட்க வில் பத்தோன்பதபேகும் சடுதியாய் இறந்துவிட் டார்களைக் தெரியவருகிறது.

Railway.—வம்பாப் தேசத்தில் போடப்பட்ட இருப்புச்சலாகை வீதியைப்பற்றி அந்த அரசாட்சி யார்தானே அவ்லிடங்களிற் பேசப்படும் எந்தேந் நீச் பால ஷ்களிறும் இதைப்பற்றிய விருத்தாந்தம் பிருத்தப்படுத்தப்படவேண்டுமென்று கட்டவைப ண்ணியிருக்கிருர்கள். இருப்புச்சலாகை வீதியை ப்பற்றிய கட்டவாகவை சிவலிடத்திவிருக்குஞ்சன க்கள் அறிந்த அதிஞல் வரும் போசமான இடை யூறுகளுக்கு விலசிக்கோள்ளும்பொருட்டாய் அவ் விராசதாணியில் வழங்கும் மூன்று பாகைதகளில் அக்கட்டவாகவை அச்சடித்தப் பிரசித்தஞ்சேய்ய வேண்டுமேன்றுக் கற்பித்திருக்கிறுர்களேன அறிய வருகிகும்.

Medals.—சென்னபட்டணத்திற் புசலடித்த வேத சேதங்களைச் செய்தவேணையிற் கட்டுமரங் கணலிட்டு உதலிசெய்தவர்களுக்கு உபகாமாகக் கோடுக்கும்படி கையொப்பம் வைத்துக் கணதோ கையான பணஞ்சேர்க்கப்பட்டது. கட்டுமாங்களு க்கேல்லாம் முதலாளியாயிருந்த வீரசாமியேண்ப லனுக்குப் போன்னினுலேயொகு முத்திரையும், வேறுசிலருக்கு வெள்ளிழத்திரையும், இன்னுஞ்சி லருக்குப் பணமுக் கோடுக்கும்படி தீர்மானமாயி ந்று.

மைதுரிலிமாசா தமது செல்வால் அனேக்வகு டக்காலமாய் கடத்திவந்த குதிமைப்பந்தயமில்லா மல் நிறத்தும்படி தீர்மானம்பண்ணியிருக்கிருர்.

Baptism.—பிறசிட்ட சித்தினமாதம் இருபத்தே மாந்திகதி புதன்சிழமை பின்னேமம் பிறிச்சேட்சே ன்னும் மிசியோன் சபையில் இரண்டு வாலிபப் பி மாமணர் கற்குத்தாவில் நானஸ்கானம் பெற்றுர்க ன். அல்லாமலும் இருபத்தைந்த வயதள்ள ஒகு பிராமணக் கைம்பெண் அடைக்கலமாக வந்த மிசியோனரிகளிடத்திற் சேர்ந்ததினுல் அவளுக்கு ஞானஸ்கானம் வைக்கமுன் மேலுஞ் சிறித ஞான போதவைகவைக் கற்றுக்கொள்ளும்படிக்குப் பே குக்கிறர்கள்.

Birth.—எங்கள் அதியுத்தம மகத்தவம் பொருர் திய இராக்கினியவர்கள் இற்றைக்குச் சிறிதுநாட்ச ஞக்குமுன் தனது எட்டாம் பிள்வளயை உற்பலித் தாளேனக் கேள்வியானும்.

Appointment.—இப்போழுத யாழ்ப்பாண சேத்தி துறைக்குத்/கலக்கூட்டாயிருக்கிற பிளேண்டுடுக் காத்துரை வடகாபேற்றுக்குச் சமாதான சிதவாகு கவும் சிசமிக்கப்பட்டார்.

## MORNING STAR.

## Jaffna, Chursdan, Man 26, 1853.

### THE MICRONESIAN MISSION.

In the Star of January 27, we gave, both in English and Tamil, some account of this new mission, the islands where it s to be established, the appearance and manners of the opic, and also stated that Rev. Messrs. Snow, Sturges and Gulick, with their wives, and native helpers, sailed from the Sandwich Islands on the 15th of July, 1852, on a voyage of exploration, &c. to the Micronesian Islands. By late American papers, we have very long and interesting accounts of the reception these missionaries met with, of the appearance of the islands, their population, trade, customs, and the wil lugness of the people to have dissionaries live among them-our limits will only allow us to give a brief and somewhat disconnected account. On the 5th of Aug., 21 days after leaving the Sandwich Islands, and about 2000 miles to the south west, they came to Taritari or Pitt's Island, one of the Kingswest, may came to Tariari of Privs Island, due of the Mugs-per mill group. The population of the "Pitt's Island" is suppos-te of to be about 2000. Here they found several foreigners, and come Mr. Randall an Englishman, who is engaged with his partner in buying cocoanot oil. Mr. Randall was able to act as interpreter. It is said that more than 1,200 barrels of oil are (yearly exported from this one island alone! The cocoanut is The principal tree of the island and supplies nearly all their spants. The making of recommut oil is the chief business of the people. The Kingsmill group consists of fitteen principal. pal islands and has a supposed population of about 50,000, all speaking one language and being of the same origin, belief, Acc. Rev. Mr. Sturges says of their religion that it scarcely

states that—

"They have no temples, no idols, no priests, at least in the northern part of the group, and probably in all. They have a loose system of 'spirit worship;' but their confidence in it has been weakened by the prevalence of a recent sickless among them, which carried off its thousands, notwinkstanding the attempt to propinate the spirits. This worship is mere veneration for the spirits of the deatl, whose favor they hope to seeme by a few simple ceremonless. When one dies, the body is-placed upon mats in the center of the hoase and rubbed with cocanaut oil by the friends, until the flesh is entirely gone; then the bones are placed upon the loft, or thrown into the sea. During his figure a general wading continues, and a constant fire is kept burning. A stone is placed near the nouse, as the resting place of the spirit, to which offerings of recommuls are brought twice a year."

At Taritari or Pitt's Island no station was commenced, but 'its shored one will be ere lone. From Taritori the company

deserves the name and is little esteemed by them. He also

'it is hoped one will be ere long. From Taritari the company all went to Kusaia or Strong's Island, which is distant some 50 600 miles or times to Taritari. At this island there were half, free white men, one of whom, a Mr. Kirkland, was particulable, the strong of the str larly friendly. Soon after their arrival they had an interview with "King George," the ruler of the island, who received them in a favorable manner, the missionaries making him some presents as a red blanket, two red shirts, a Bible, hymn book,

presents as a red blanker, two red shirts, a Bible, hyma book, a portrait of the king of the Sandwich islands, &c. The king is thus described by Mr. Gulick:

The king's whole aspect and countenance are very pleasing. There is such mikiness, with evident decision and meditative intelligence, that we cannot but have a feeling of respect. His only dress was a faded flaunci shirt. His wife had on a short, small cotton cloth gown. Beside himself and wife, there was no islander present. One or two came at his call, crouching on their bands and knees, and retured immediately. His own son, eighteen or twenty years old, crept in this manar, as he approached to take the little infant to other nurses."

"King George" gave permission to have one missionary and one of the native helpers, with their wives, live on this idend, and Mr. and Mrs. Snow were selected to remain. The king on being asked by one of the company what ke should tell the Saudwich Island's king, said, "Tell him I will be a father to Mr. and Mrs. Snow." Much interest will be felt in this king, and he seems to be indeed a remarkable man, considering his bitherto secluded position-Rev. Mr. Clark, (brother of Mrs. Dr. Ward, late of Jaffna,) who accompanied the missionaries as a counsellor, says of the character of the king :

the character of the king:

"I had repeated interviews with him, and was surprised to discover his high tone of feeling on moral subjects, such as intemperance, breaches of the seventh commandment, &cc. dle has adopted, and enforces very strietly, the Maine Law. No intoxicating spirits are allowed to be made on the islands or brought on shore from ships. On our arrival, we noticed that the spathe of the coconnut tree was not cut, as is common in Pirt's bland and Ascension, to procure the saper tonday, from which an intoxicating drink is hade. On conversing with the king on the subject, he remarked, "Plenty white men speak we, very good tap coconnuit tree, get toddy. Me say, no 3 no good. Plenty men get drunk on abore, too much row; me like all quiet. No inp secondul tree in Strong's Island.

"Having heard from Mr. Kirkland that he king and chick."

Strong's Island,

"Having heard from Mr. Kirkland that the king and chiefs had been told, that missionaries would interfere in governmental matters, and that he would lose his authority over the people, leeferred to the subject, and told him that they came to teach the Bible, and not to role; and that the Bible commanded all to 'fear God and filmer it king.' He immediately went to his cheat, and brought the Bible which we had given him. I read the passage, and also read and capitained the first part of the thirteenth chapter of Roman in which

be seemed much interested. When he came to the passage, 'For rulers are not a terror to good works, but to the evil,' &c., he interrupted me with the remark, 'That's first rate,' owing an expression which is very common there with all who can speak a little English. I told him that Mr. Snow would explain these things more fully. He seemed pleased with the interview; and the queen afterwards said to me, in her broken English, 'The king speak me; he like your talk very much. He say, very straight, very good.' His confidence I trust, is fully secured in favor of the mission. On spiritual subjects his much is of course dark; but after seeing our worship, he expressed his approbation by the common expression, 'H's first rate.' We hope that prayer will be offered for him, that he may be brought into the kingdom, and made an instrument of great good to his people.'

From Strong's Island, the missionary company went to "Asceasion Island," 200 miles distant, where Messrs. Gulick and Surgess, with their wives, are to live and commence a station; but our room allows us to give no further particulars in the present number of the Star. More, however, may be expected hereafter.

LITERARY MIRROR.—We have received two communications in reference to an article entitled "No Materialism," published in No. 1, Vol. 1, of date May 6, 1853, of the new 12mo. Tamil and English monthly publication in Jaffins, entitled "Vittegrattuprizon, or Literary Mirror." We beg to inform all concerned that we do not hold ourselves responsible for the articles in the "Literary Mirror," or for the sentiments put forth, and that we have nothing at all to do withfule management of the paper. We only print it as we would any other reputable job of printing. This being the case, we have passed these two communications over into the lands of the two Tamil gentlemen, Messis. Wyman and Crowther, who are the responsible editors of the new monthly. In this connection, we should say that the appearance of this periodical is quite respectable; that we are glad to see it, and hope itman reflect LIGHT and TRUTH; and that it gives evidence of real literary oblity, hough, if our friends will pardon us, we should say there is too much of an attempt to appear learned, and to rise above ordinary mea, and thorge. Perhaps, however, this thought of ours affects from our own ignorance of what is good taste in such matters.

J. T. A. S. ANNUAL MEETING. LITERARY MIRROR .- We have received two communica-

learned, and to rise above ordinary ment and things. Perhaps, however, this thought of ours arises from our own ignorance of what is good taste in such matters.

J. T. A. S. ANNUAL MEETING.

The first annual meeting of the Jadha Tatal Abstinence Society was held at the Police Coart House, on the eve of the 20th instant, Henry Pole, Esq. in the chair.

The following office bearers were chosen for the ensuing year: President, S. Modr. Savirimutto Modrs, Secretary, Peter Parmpanayaga Modr.; Treasurer, Dr. Ira Gould in Members of the Committee, A. Mutuvaluchettiat, Esq. A. Sinnatamby, Esq., P. Sinnaeutty, Esq., S. Vytilingom, Esq., Dr. John Cleaveland, Rev. John Philip, Rev. K. Watson, Messis. Rayeretin Modr. Sittantbalem, Portinganayaga Modr. Elungeyar, P. Joseph, R. Newton, and J. Crowther.

A circular address, by the Rev. D. Poor, with soine suitable suggestions with reference particularly to the formation of other total abstinence societies, was read by the chairman. The following persons addressed the meeting in Tamit and English, tending-to-shew the benefits, advantages and the results of Total Abstinence Societies, and the evids resulting from intemperance — Messrs. N. Nies, A. Mutuvalu cheutiar, C. Armungam, S. Payson, P. Eliongeyar, T. P. Hunt, S. Minody, Cornelius, and J. Crowber.

The following persons addressed the meeting in Tamit and English, tending-to-shew the chairman, and a great many tespertable and well educated native gentlemen term various parts of the province, present. We regret to report that we did not see any of the longhest present.

P. Parinpanayaga, Mr. E. because he's good apain in his side. And the hates quackery; Mr. E. because he feels something rising in his stomach; Mr. E. because he's goog to pea a friend of m Ortgon; Mr. B. because he's goog are need a friend of m Ortgon; Mr. B. because he's goog are need a friend of m Ortgon; Mr. B. because he's got a pain in his cheat; Mr. S. because he feels married; Mr. T. because he's got a pain in his cheat; Mr. S. because he's for marrie but on putting the question to him, he was found to be too drunk to answer.—American Messenger.

drunk to answer.—American Messenger.

The American Printing Telegraph.—Very great interest has been recently excited by the exhibition at the East India House of a telegraph imported from America, and destined for the use of the Company's lines about to be erected in India. This instrument was invented some four or five years ago by an American, named Royal House. The printing portion of the machine is most wonderfully simple. It consists of an ink band, a type-wheel and an eccentric lever, all of which have a tendency is move in concert but cannot do so until their motor powers are brought into play under the influence of the electric current. A practised operator can print from 250 to 300 letters in the inmune, that is to say, eight or ten times more words than a good printer could compose with types. Menty distinguished men have winessed the action of this wonderful instrument, and spoken in the highest terms of its efficiency. An instrument which records its own work, which prists 300 letters a minute; and thus doe the work of more then half a dozen compositors, must eventually command attention both here and abroad, even though jeal-ousy and intrigue have thierroe prevented it is introduction into this country.—Home News.

We have ourselves seen a strip of paper printed by one of

We have ourselves seen a strip of paper printed by one of these electric telegraph machines. We know not now where the strip is, or we would be willing to send it to our friend of the Colombo Examiner, who seems almost increduous in regard to the truth of the above statement.—Ed. M. Stas.

## Correspondence of the Morning Star.

BATTICALDA, May, 1863.

DEAR STAR:—In a recent number of your interesting periodical, a letter from a friend at Batticalon on the progress of intemperance at that place, was published. That letter was afterward printed in the Colombo Observer, a reader of which paper, "indignant" at the remarks made therein, undertook to defend the present state of Things at this place, positively denying the truthfulness of the statements made by your correspondent, and half insunants a threat, that, his indignation shall take the form of a "public deniat!"

Being interested in finsunants as threat, that, his indignation shall take the form of a "public deniat!"

Being interested in the progress of sobriety, and a lover of truth, I could not allow the sweeping deniats of that writer to go inexploded. I have endeavored to ascertain the facts of the case, which will speak for themselves, and if the writer of "Batticalous" has any susceptibility of emotion left, these facts ought to crimson his countenance not a little.

The following statistics were taken from the Kutchery Records, and kindly forwarded to me, at my request, by R. Atherton, Esq., Assistant Agent.

Arrack and Toddy Rent, sold together, from 1st July to 30th BATTICALOA, May, 1853.

Arrack and Toddy Rent, sold together, from 1st July to 30th of June, yearly.

				£	3.	d.						£	3.	d.
1844	and	5 sole	for	281	5	0	11849	and	50	sold	for 5	70	0	0
1845		6	4.6	341	5	0	1850	44	1	16	5	35	0	0
1846			48	483	15	0	1851	- W	2	- 4	5	25	0	0
1847	12	8	60	450	0	0	1852	166	3	14	5	05	0	0
1848	16	9	14	430	0	0	1853	11	4		5	00	0	0

32 | 1849 and 50 36 | 1850 " 51 39 | 1851 " 52 56 | 1852 " 53 56 | 1853 " 54 1845 1846

1838 " 9 56 | 1838 " 54 These statistics show that during the last ten years the sale of arrack and toddy has increased from £281, 5s. 6d. to £500. And the arrack and toddy laverers from 32 to 58. And £500 and the arrack and toddy laverers from 32 to 58. And £500 and the arrack and toddy laverers from 32 to 58. And £500 and £

Agent converse, "It would appear as it in estates and chere as when many coolies were employed on states, and decreased as such work dropped."

Now, if the increase of laborers employed on the estates determined the rapid and extraordinary increase in the consumption of arrack &c., we may reasonably expect that when that labor should decrease, there would be a proportionate decrease in the consumption of arrack &c., but this is very far from being the case. The present amount of labor on the estates will probably not equal, and certainly not exceed the amount expended in the years 1845 and 6, when the arrack rent was only £341 5n. 6d. We have here then a surplus—a real increase in the general consumption of these spirits to the amount of £158. 152, per annum. The same remarks hold good with regard to the arrack tavents, which show a real increase, in these users to fulning and erms of £5 taverns!

It is plain then, that, if the estate laborers, who created the extraordinary demand of £184 and £0, do not now consume this monoral, others must consume it, and consequently, there is an increase in the general and ordinary consumption of arrack, &c.

this mooth, others must commune required consumption of stratek, &c.

I will only refer to one point more at present, and that is, a question which arises from the last observations, viz. "Where, or by whom is this extra amount consumed?" Another paragraph from the same note, shall be our reply; the Government Agent says; "The renter informs me the sale of arrack is on an average 259 gallons per mouth; 200 gallons on or near Pediantivo; the balzene for the ceasity." This is an important statement, and one which I hope will meet the eye of the writer of "Battieslon," Let it be berne in mind that Puliantivo contains only 1-30th of the population of Battieslon, i. e. about 2500 persons. And yet, the renter says, that, "On or near Puliantiva 200 gallons per month" — of 4-5ths of the entire amountaive consumed. How then can the writer of "Battieslon," altitude and the proposed of the considering that this place is about the quietest place in India? Is it from some occult, some succeive and soothing influence of arrack and toddy when drank "on or near Puliantivo?" Perhaps "Batticaloa" will solve this problem for us. Considering that thus much was necessary to vindicate the just, I must applogize for trespassing upon the columns of your valuable line paper, and remain yours.

A TEXTOTALER.

"EVANGELICAL HYPOCRISY AND EVANGELICAL INCONSISTENCY."

SIR:—Having been favored with the perusal of a pamphlet bearing like above strange life, I sat down to run over its pages; but need scarcely say that, in common with others, a feeling of disgust came over my mind, long ere the first page was read through. I have no desire to enter into the controversy with which it is connected, but merely wish to call the attention of its readers to two mants which particularly struck my mind while perusing it. The first is, that Mr. Muttukistan, and which, in no unmeasured terms, he accuses the highest amborities in England, both lay and excelesiastical, of being "inducated more by motives of policy and expediency than by any vaye scruptions regard to right principle," and terms them "men who would sacrifice truth and pamentle for a wetclead expediency. "men "who were called upon no long menters which, Galio-like, they cared not for." Now it strikes me, that calcragations who could apply such language as his, towards the Architishop of Canterbury, whose pitty, holmess, and ourgentness, and consistency of conduct, are proverbial, has furficied all right and little to his holy office—and an "adececte," who can defend such language applied to the highest ornaments of the bar, is not very worthy to practice at the bar.

The second point is that similar although the Rev. Mr. Muttukisma does no recognies any authority in the Privy Counterbush.

cil to decide on the question relating to baptism, though composed of the two Archbishops of Canterbury and York, and the Bishop of London, with the highest legal advisers of the Crown, yet when he comes forward to decide the matter, his brother, Mr. Muttokistna, Advocate, does not hesitate to give that decision all the weight of his legal character thus acknowledging in the Rev. Mr. Muttokistna, an authority, which he does not grant to an Archbishop and arrogating to himself a claim and judgment which he refuses to give to Lord Langdale: "My brother has already shewn that little importance should he attached to that decision" 121 Surely if these things do not justly claim the adoption of the tille of the pamphlet, "hypocresy and inconsistency," I know not what would. When a second edition is called for, I would humbly propose the tile to be changed thus—"The Rev. Mr. Muttukistna, priest, and H. F. Muttukistna, Esq., Advocate, versus the Archbishops of Canterbury and York, and Lord Langdale and other eminent legal advigers.

I am, sir, yours obediently, A Lover of Consistency."

I am, sir, yours obediently, A LOVER OF COSSISTENCY.

"FOR WINE OR FOR STRONG DRINK."

To the Editor of the Morning Star.

Sir.—To several questions that have been proposed by Mr. Mattheisz in the Morning Star, bearing the following date, Jan. 15, 1852, vol. 12, No. 1., your reply for one of them is, "The question whether unfermented wine which is not intoxicating be not also spoken of especially in those passages in which wine is enlogred." On this supposition, (you conticue) it is easy to reconcile the two apparently contradictory classes of Scripture—the one commending the use of (unfermented.) when, and the other denouncing it (the fermented.) While I was reading the Bible yesterday, the following passage in Deuteronomy 14th, 56th verse, arrested my attention. "And thou shalt bestow that money for whatsover thy soul lasteth after, for oxen, or for sheep, or for wine, or for strong drink, or for whatsoever thy soul desireth," &c.

Now, sir, I am at a loss how to reconcile your reply to Mr. Mattheisz with the passage quoted already.

Is not fermented, wine therein strongly recommended and sulogized I

alogized I
Please to furnish me with an answer in your next number
possible. Yours truly,
Jaffna, April 19th, 1852. A MODERATE DRINKER.
REFLY.—Our correspondents will not allow us to let the

subject of teetotalism alone. We augur well from this, fully believing that if the subject be fully and fairly discussed, there will be a good degree of unanimity on the part of those who are duly interested in the permanent suppression of

who are duly interested in the permanent suppression of spirit drinking in the province, that it is highly expedient, if not absolutely necessary, that they take the high and safe ground, self-denying though it be, of "total abstinence from all that intoxicates," whether they have respect to themselves and families, to Europeans or to natives.

Bulunder the Levitical Law, our correspondent reminds us, and under certain circumstances in connection with expending the proceeds of the tithes, in celebrating an annual festival at the tabernacle or temple, it was allowed by God that the Israelites might bestow their money for wine or strong drink, or for whatsoever their soul lusted after." And does not "A Moderate Drinker." understand that teetotalers in their pledge, make two reservations, viz: "except for medicional and for sacramental or religious purposes?"

But as our correspondent has directed our attention to the Levitical Low for authority for the use of wine and strong drink, we would invite his attention to a statute of that law as recorded in Leviticus 10: 8, 9. "And the Lord spake unto Auron saying, Do not drink wine nor strong drink, thou nor thy sons with thee, when ye go into the taberpacle of the congregation, lest ye die, it shall be a statute forever throughout your generations." And are not the weighty reasons assigned by God himself for the enactment of this law equally applicable to priests and ministers of the sanctuary of all ages and countries." The statute should be attentively read in connection with what immediately precedes and follows it.

Further to assist the inquirer in his difficulty, we suggest

equally applicable to priests and ministers of the sanctuary of all ages and countries? The statute should be attentively read in connection with what immediately precedes and follows it.

Further to assist the inquirer in his difficulty, we suggest whether permission to purchase "wine or strong drink" may not be brought under the same category with that of sufference to write a bill of divorcement &c., viz. that "for the hardness of their heart," he gave them this precept?

But however this difficulty may be solved, we readily admit that in connection with the temperance question there are several points "of doubtful disputation," concerning which there is ample room for diversity of opinion and for the exercise of charity and mutual concession, without at all interlering with the strong points of the case.

As the subject stands in our own minds the essentials of it may be concessly expressed under three formulas. And these we would put forth interrogatively rather than doganatically.

It is tun magniest and undenable, that the minomal tectorism of the Handu has been broken in upon, and the whole race brought into great nearly by the prevalence of intoxication through the deadly influence of European exemple—an example extending through all the strong points.

2. Is it not egoally evident from an examination of Government tables of revenue, arising from the sale of arrack and today rents, as well as from minate inquires and observations regarding the progress of Intemperance and observations, and any thing less than the combined influences—or in other words, can any thing less than the combined influences of Intemperance of Interperance and money, for the moral improvement of the

Such results might be confidently anticipated, whether the society, or carried Such results might be connected and ageneral society, or carried out by smaller organizations in seperate communities. In view of the peculiar state of things in the country, the latter course would obviously be attended with important advantages.

An impelling consideration for every community without loss of time, their part in effecting a general and per-manent reform, is, that if affairs be allowed much longer to take their present course, the native community at large will be so the oughly inocculated with the alcoholic virus as to bid defiance both to European example and Government legisla-tion, though found in combination, to suppress and eradicate

## NATIVE EDUCATION, No. 2.

The specific object of the Tamil institution in Vannarponne, as set forth by the chairman " is to provide for the intellectual and moral benefit of the inhabitants of this land."

Let us now inquire by what means it is proposed to ac-complish so important an object. Mr. C. Arumugam, it would seem, is the projector and the manager of the estab-

and moral henefit of the inhabitants of his land."

Let us now important an object. Mr. C. Arunugam, it would seem, is the projector and the manager of the establishment. In his petition to His Excellency, he says: "The seminary is under the voluntary and gratiations superintendence of the petitioner himself. In it about 189 boys are instructed by seven teachers who received their education from the petitioner; and the studies pursued are of a superior der to those imparted in the ordinary village schouds, either of missionaries or in those canducted by private individuals."

Here it should be known that Mr. Arunugam, who was educated in part in the Wesleyan Mission Establishment, was a proficient in certain branches of soudy, and for a time, rendered valuable assistance as a pundit in the revision of the Tamil Serpiores, and was employed as a steacher in the Wesleyan Seminary. In connection with the accession referred to in our last, on the grounds of caste, Mr. Arunugam withdrew from the school, and entered upon the novel course of practical in our last, on the grounds of caste, Mr. Arunugam withdrew from the school, and entered upon the novel course of practical in our last, on the grounds of caste, Mr. Arunugam withdrew from the school, and entered upon the novel course of practical in Security, a branch of Hundism, in Siva Koil, an sted temple of Vannarponne. In the organization and minanger of his seminary he has studiously excluded those tandamental branches of learning, in which he himself had been instructed, and which are regarded in all endighened countries as the grand substantials of selucation. Whence then have the and his seem teachers, his parile, shottened the qualifications requisite for the management of a seminary, segued for conference of the parile search of the parents and relations of many youths in a certain which are controlled in the parents and relations of many to the native substantials of selucation in a second parents and relatives of the pupils, to get the partition of the west

## OVERLAND INTELLIGENCE.

OVERLAND INTELLIGIENCE.

The detention of the overland mail of March 24, was caused by the breaking of the shaft of the steamer Bentinek, while in the Red Sea. We now have European news down to April 8th. We copy several items from the Extras, issued by the Colombo Observer.

Queen Victoria became the mother of her eighth child, a son, on the 7th of April. On the 19th of March, Windsor Castle suffered damage by fire to the extent of about £10,000; the Queen, who had arrived there about two hours previously, sustained no ill effects. At the first Jubilee meeting of the British and Foreign Bible Society in Exeter Hall, £10,000 was collected in about ten minutes. A society is formed for

disseminating correct information about Judia amongst members of Pa hament. The most important topic is "What is to be done with India ?"

be done with India?"

The statement made in the last number of the Star, concerning the remarkable movement amongst the Jews in London, is corroborated by the intelligence received by this mail.

IBELAND.—The immense emigration from Ireland makes it certain that England will be obliged to supply the labor necessary to till the ground there, in opposition to the invariable practice.

necessary to till the ground there, in opposition to the invaria-ble practice.

France.—The police are instructed not to allow republi-cans to assemble at the finerals of their friends. A deputation of some of the leading merchants of London, has presented a declaration, signed by 4000 traders and others, to Lons Napoleon assuring him of their non concurrence with the sentiments which the English journals express towards. France. The French clergy are formed that London Napoleon is willing to sperifice the lights of their church in the Holy Land to political considerations.

AUSTRIA —England promises to prosecute the refugees who are found planning revolutionary intrigues in her domin-ions.

nons.

Prussia.—A conspiracy has been discovered at Berlin, and twenty persons arrested! eighty houses were searched!

The cause of offence was the wearing of the Calabrian hat by

and twenty persons arrested, e.g., and the Calabrian hat by some workmen.

ITALY—The Madiais are liberated and have arrived at Marsailles on their way to England. Francisco is quite insane from the privation he has undergene.

America—General Pierce was inaugerated President, March 4th, and his inaugural address was well received, especially those parts which asserted the Mouroe doctrine, the protection of American citizens abroad, from adherence to the compromise measures and a determination to carry out the fugitive shave-law. It is also stated that no danger need by approhended to the Union by increase of territory, but the peaceful measures only would be adopted to procure such increase. Truxillo, in Central America, has been taken possession of by an English steamer on the part of the Musquito king! The United States government has resolved to call upon the British ambassador for an explanation, and the secretary of the Navy is ordered to report what naval force there is fit for action.

## NOTICE.

MR. C. G. KOCH begs to acquaint his friends and the public that he will undertake the Tuning and

Mr. Koch will also be glad to give Lessons on the Pianoforte, to such as may desire it on moderate

Jaffna, May, 1853.

# COLONIAL LIFE ASSURANCE COM-PANY. RATES OF ASSURANCE FOR CEYLON-Rates for an Assurance of £100, with and with

out Profits Civil Risks. Military\* and Naval Risks.

Age.	ge, mium without profits,			mium with profits.		Age.	Age, mium without profits.					mium with				
	3							£ s. d.			E.	The same of				
	L	5.	d.	2	120	11	1 20	20	-	-12	7	-	9.			
20	3	1	3	4	0		20	3	8	14	- 1	9	884			
21	3.	-1	10	4	2	0	21	3	3	-	-	10	10			
22	3	2	8	- 4	3	2	22	3	10	0	4	- 22				
20 21 22 23	3	13	8	4	- 4	6	23	3	11	1	- 4	12	31			
04	3	100	8	4	5	8	22 23 24	3	12	2	4	14	3			
25	3	5	8	4	7	0	25	3	13	3	4	15	-			
20	3	6	9	- 2	g	5	26	3	14	5	-	17	8	۰		
24 25 26 27 28 29	3	6 7	8	ю	g l	5	27	3	15	9	a i	18	10	e		
21	3	-	IU	-	11			3	17		- 2	-0	100	L		
28	3	10	0	9	13	5	28	3	18	9	9			к		
29	3	10	3	4				9	19	5	9		шн			
30	3	11	6	4	14	9	30	3	19	10	5	2	100			
31	3	12	10	4	16	G.	- 31	4.	1	-	5	6				
32	3	14	3	4	18	3	32	4	2	10	- 5	8.	- 3			
32	3	15	7	5	0	1	33	4	4	5	5	10	- 1			
34	3	17	1	5	12	1	34	40	6	- 1	5	12	-1			
35	3	18	9	5	4	1	35	4	7	10	- 5	13	- 4			
00	Ä	1	0	5	6	7	35	100	9	7	- 5	15	2			
36 37	3	3	6	5	-	100	37	100	11	8	- 6	17	5			
31	7	3	0	D	10	0	38	м	377	- 6	5	19	-			
38	- 9	- 35	В	0	10	9	39	10211	13	2	6	12	me.			
38 39 40 41	3	6	15	- 8.	13	2.0	23	81	10	- 6	0		-			
40	- 9	9	8	3		7	30	-31	17	8	b	- 4	-			
41	A	12	5	5	18	3	9 41	- 4	19	11	- 6					
42	Æ	15.	3	6	- 1	0	42	5	2	3	6	- 2	103			
43	4	15 17 0	9	6	3	11	43	5	- 41	9	6	- 11	11			
44	5	0	4	6	6	11	44	5	7	4	6	14	11			
45	-	3	n	6	10	0	45	5	10	0	6	17	5			
45 46 47 48 49 50 51	75	8	Ä	6	13	3	46	F.	12	10	7	0	3.			
47	6	9	10	6	16	10		5	15	10	2	3	10			
35	4	12	0		*10	10	47	5	19	- 10	1	7	A			
48	2	13	U	-	D.	4 -	10	8	2	- 5	7	II	-			
49	6	9	0	-	2	6	49 50	6	6	- 13	4	15				
50	6	9	0	2	12	11	50	6	9	.0	- 1	18	11			
51		4	14.	- 7		TAL .	DE		130	10	- 4	19	44			
52	6	13	10 .	7	17	7	53	6	13	10	8	- 3	- 2			
53		13	2	8	2	6	53	6	18	7	8	13 13	.0			
54	6	17	9	8	7	10	51 55	7	27	g	8	13	10			
55	7	2	7		13		5.5	7	7	7	8	18	12			
53	7	17 2 7 13	8	8	19	3	55	7	12	8	9	4	3			
67	7	13	8	9	19	6	55	7	19	2	9	10	. 6			
20	7	10	11	9	10	1	59	8	9	11		17	- 1			
59 53 54 55 57 58 59	8	6	100	0	12	2	58	8	10	100	10	10000	4			
59	8	10	**	10	435	8	60	8	16	-	10	17				
60	a	-14	9	10	0	9	90	3	10	100	10	200	HO1			
					DO.		THE PARTY	25 35 0								

HENRY RITCHIE, Esq., Merchant; THOMAS DAWSON, Esq., Ordnance; R. NICOL, Esq., Merchant; RICHARD F., MORGAN, Esq., Advocate; BINNY SCOTT, Esq., Merchant; ALSTONS, SCOTT, Esq., Merchant; SCOTT & Co.

FOR KANDY, FRECKLETON KEIR & Co.
FOR GALLE, J. J. VANDERSPAR & Co.
FOR JAFFNA, E. S. WHITEHOUSE, Esq.
Military men holding appointments of a civil character, not requiring military service, are charged the rate applicable to civilians.
Under certain conditions these premiums can also be paid by half yearly, quarterly or monthly instalments; but in the event of the death of a party in any year hefore a whole year's premium has been paid, the year before a whole year's premium has been paid, the proportion remaining unpaid shall be deducted from the owner at settlement.

Jaffna, August 26, 1852.

Printed and published at the American Mission Press, Munepy, Jaffna, Ceylon, by THOMAS S. BURKELL.